

2A

I கொடுக்க : (I) சேட்டை - இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2022.08.22

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2022.08.22

- (1) நன்கொடையைப் பெற்றுக்கொள்ளும் அரசாங்க நிறுவனம் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது நன்கொடை மற்றும் நிவாரண நடவடிக்கைகளுடன் நேரடியாக ஒத்துழைக்கும் அரசு நிறுவனம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரின் (தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தர்) பரிந்துரை :
- I. செயலாளர் (தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தர்), நன்கொடையின் நோக்கம் மற்றும் இலக்குப் பயனாளிகள் பற்றி அவர் திருப்தியுற்ற பின்னரே துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டின் விலக்களிப்பிற்கான பரிந்துரைகளை வழங்குதல் வேண்டும்; மற்றும்
- II. அத்தகைய நன்கொடையளிக்கப்பட்ட பொருட்கள், மேலே குறிப்பிடப்பட்ட பரிந்துரைக் கடிதத்தை விடயத்திற்கு விடய அடிப்படையில் வழங்கிய செயலாளரிடம் (தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தர்) ஒப்படைக்கப்படும்.
- (2) அனைத்து நன்கொடைகளும் மேலே (ண) (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரையைப் பெற்றவுடன் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்;
- (3) இந்த நடைமுறையின் கீழ் உதவி/நன்கொடையாகப் பெறப்பட்ட பொருட்கள், கருதப்பட்ட நோக்க(ங்கள்)த்திற்காக மற்றும் பயனாளிகளுக்காக இலவசமாக வழங்கப்படும் வரை அல்லது விநியோகிக்கப்படும் வரை, மேலே (ண) (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலாளர் (தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தர்) அத்தகைய பொருட்களுக்குப் பொறுப்புடையவரும் பொறுப்புக்கூறுபவரும் ஆவார்; மற்றும்
- (4) இந்த நடைமுறையின் கீழ் உதவி/நன்கொடையாகப் பெறப்படும் ஏதேனும் பொருட்கள் திறைசேரிச் செயலாளரின் முன் அனுமதியின்றி மேலே கூறப்பட்டுள்ள நோக்கத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக விற்கப்படவோ, மாற்றப்படவோ அல்லது அகற்றப்படவோ அல்லது பயன்படுத்தப்படவோ கூடாது. இந்த நடைமுறையை மீறினால், பொருந்தக்கூடிய வரிகளை அறவிடுவதற்கு சுங்கக் கட்டளைச்சட்டத்தின் (235 ஆம் அத்தியாயம்) ஏற்பாடுகளின் கீழ் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

இக்கட்டளை 2022, ஓகத்து 23 ஆந் திகதி முதல் பயன்வலுப்பெறுதல் வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்ஹ,
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்
தேசியக் கொள்கைகள் அமைச்சர்.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்
தேசியக் கொள்கைகள் அமைச்சர்,
கொழும்பு 01,
2022, ஓகத்து 22.